

Hara Hara Sankara



Jaya Jaya Sankara



ஸ்ரீ வேதவ்யாஸாய நம:

ஸ்ரீ சங்கர பகவத்பாதாச்சார்ய பரம்பராகத மூலாம்னாய ஸர்வஜ்ஞ பீட
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் - காஞ்சிபுரம்

வேத தர்மசாஸ்திர பரிபாலன ஸபை சும்பகோணம் (பதிவு: 1942)

தர்மஸந்தேஸம் - 8

ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சீஆசார்யாளின் ஆக்ஞையின்படி

Dr. S வேணுகோபால ஸ்ரீமா அவர்களால் - வேத தர்மசாஸ்திர பரிபாலன ஸபைக்காக
தொகுத்து வழங்கப்பட்டு 18-06-2020 வியாழக்கிழமை அன்று வெளியிடப்பட்டது.

நமஸ்காரங்கள்.

ஆஹாரம் ஆசாரம் எனும் இரண்டிற்கும் உள்ள தொடர்பைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். கடந்த வாரம் ஆஹார-த்ரவ்ய-சுத்தி அதாவது உணவுப் பொருட்கள் நம்மை எவ்வாறு வந்து அடைகின்றன என்பதைப் பற்றியும், அந்த த்ரவ்யமானது அதர்மமான முறையில் பெறப்பட்டிருந்தால் அதன் மூலம் வந்தடையும் சிரமங்கள் என்னென்ன என்பதைப் பற்றியும் ஒரு கதையின் மூலம் கேட்டுத் தெளிந்தோம்.

த்ரவ்யசுத்தி என்பது பல அம்சங்களைக் கொண்டது. அந்த திரவ்யங்களை உற்பத்தி செய்வோர் முதல் நம் கைக்கு வந்து சேரும் வரையில் பல நிலைகளை அது கடந்து வருகிறது. அதில் எல்லாம் ஏற்படக்கூடிய தோஷங்களை விலை கொடுத்து கைக்காசு செலவழித்து நாம் வாங்கும் போது அவைகள் நீங்கி வீடுகின்றன. அதற்கு அடுத்த நிலையில் அதை உணவாகத்தயாரிப்பவர்களது தோஷங்கள் கவனிக்கப்படவேண்டியவைகள். உணவைத் தயாரிப்பவரிடம் இருக்க வேண்டிய தூய்மை, தயாரிக்க உபயோகப்படுத்தும் பாத்திரங்களின் தூய்மை, தயாரிக்கும் இடத்தின் தூய்மை, தயாரிக்கும் அடுப்பின் தூய்மை என பல அடுக்குகளில் நம் முன்னோர்கள் தூய்மைக்கு முக்கியத்துவம் அளித்து வந்துள்ளனர். இவைகள் இன்றும் பல இடங்களில் பலர் வீடுகளில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இவைகளில் பாத்திரசுத்தி, ஸ்தல சுத்தி இவைகளை நாம் தூய்மை போதாது என்று ஸந்தேஹம் இருக்கும் பக்கத்தில் பசுஞ்சாணியை உபயோகித்தும், புண்யாஹவாசநம் என்று சொல்லப்படக்கூடிய மந்திரித்த நீராலும் சுத்தி செய்து கொள்ளலாம். நமது க்ருஹங்களில் பிறப்பு, இறப்புத் தீட்டுகள் முடிந்து மறுபடியும் இயல்பு வாழ்க்கைக்குத்திரும்பும் முன் நிச்சயமாக புண்யாஹவாசனம் செய்யப்படுவதை நாம் பார்க்க முடியும். அதாவது கண்ணாலும், "மைக்ரோஸ்கோப்" எனப்படும் பூதக்கண்ணாடியின் மூலமும் பார்க்கத்தகுந்த நுண்கிருமிகளை நீக்குவதற்கு வைதிகமான Sanitiser பசுஞ்சாணியே என்பது நம் மஹர்ஷிகளின் கருத்து. ஆனால் அதையும் தாண்டி ஸத்வ, ரஜஸ், தமஸ் எனப்படும் முக்குணங்களின் இயல்பால் ஏற்படக்கூடிய தோஷங்களை நீக்குவதற்கு புண்யாஹவாசனத்தையும், ஆசமனம் மற்றும் பிராணாயாமங்களையும் ரிஷிகள் விதித்திருக்கின்றனர். ஆக "க்ருஹ, பூ, பாண்ட சுத்யர்த்தம்,

பக்கம் - 1

Veda DharmaSashtra Paripalana Sabha (WhatsApp & Telegram in both 9884655618 8072613857, vdspsabha@gmail.com)

ஸர்வோபகரணசுத்தயர்த்தம், ஆத்ம சுத்தயர்த்தம், சுத்தயர்த்த ஸ்வஸ்தி புண்யாஹவாசனம் கரிஷ்யே" என்று நாம் ஸங்கல்பம் செய்து கொண்டு குல புரோஹிதர் மூலமோ, தனக்கே போதுமான அளவிற்கு ஞானமும், பயிற்சியும் இருந்தால், தானே செய்து கொண்டும் இவ்விதமாக தூய்மையை நாம் பெற முடியும். ஆனால் உணவு தயாரிப்பவருடைய சுத்திக்கு புண்யாஹ ஜலம் மட்டும் போதாது. அதற்கு "பஞ்சகவ்யம்" எனப்படும் ஒரே பசு மாட்டின் சாணி, மூத்திரம், பால், தயிர் மற்றும் நெய் இவைகளை சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள அளவில் மந்திரங்களை ஜபம் செய்து கொண்டே கலந்து அதில் தர்ப்பையின் மூலம் விழும் நீரையும் சேர்த்து அதைப்பருகுவதற்கான மந்திரத்தையும் சொல்லிக்கொண்டே ப்ராசனம் செய்யும் போது (உட்கொள்ளும் போது) அதன் மூலம் நமது உடலில் எலும்புகள் வரை சென்றுள்ள தோஷங்கள் நீங்கி நம்மைத்தூய்மைப்படுத்துகின்றன என நமது சாஸ்திரங்கள் கூறும்.

இந்த பஞ்சகவ்யத்தை அருந்துவதின் மூலம் எனது தோலின் வழியாக எலும்பு வரைச்சென்றுள்ள தோஷங்கள் மரக்கட்டையை அக்னியானது எவ்வாறு சுட்டெரித்து சாம்பலாக்கிவிடுமோ அவ்வாறே பொசுக்கிவிடுகின்றன என்று பொருள்படும் அந்த மந்திரம்.

ஆக உணவுத்தயாரிப்பவர் இப்பஞ்சகவ்யத்தை அருந்துவதின் மூலம் தூய்மை பெற்றாலும் அது நமது நமது க்ருஹங்களில் மட்டுமோ, வைதிகமான அனுஷ்டானங்கள் நடக்கும் இடத்திலோ மட்டுமோ தான் ஸாத்தியப்படும். ஹோட்டல் போன்ற நம்மிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு உணவு தரும் இடங்களில் இவ்விதமான தூய்மையை நாம் எதிர்ப்பார்க்க முடியாது. அங்கேயும் நாம் கைக்காசை செலவழித்துத்தானே உண்கிறோம்? இலவசமாக உண்ணவில்லையே! என்று நாம் கேட்கலாம். ஆனாலும் எல்லாவற்றிற்கும் சக்தியானது ஒரு வரையறைக்கு உட்பட்டதாகத்தான் விளங்குகிறது. "न हि कतकं पयस इव पङ्कस्य प्रसाधनाय" என்று கூறுவார்கள் .அதாவது "கதகம்" எனப்படும் தேத்தாங்கொட்டையானது (பூந்திக்கொட்டை என்றும் இதை அழைப்பர்) கலங்கிய குடிநீரைத்தெளிவிக்க மட்டுமே சக்தி வாய்ந்தது. அதை நாம் பங்கம் எனப்படும் சேற்றைத்தூய்மைப்படுத்த உபயோகப்படுத்த முடியாது. அதைத்தெளிவிக்கும் சக்தியானது இக்கொட்டைக்குக் கிடையாது. உலக்கையை முழுங்கிவிட்டு சுக்குக்கஷாயம் அருந்தினால் அது நமது உடலைவிட்டு வெளியேற முடியாது. அதை வெளியேற்றும் சக்தி சுக்குக்கஷாயத்திற்கு கிடையாது. ஆக ஹோட்டல் போன்ற ஆசாரத்திற்கு ஸாத்தியமேயில்லாத இடங்களில் உணவருந்துவது நமக்கு நன்மை பயக்காது. மாறாக தீமையையே பயக்கும் என்று தெளிவோமாக.

(தர்மம் மேலும் வளரும்)

"சர்வே ஜனா: ஸுகினோ பவந்து"

இப்படிக்கு - வேத தர்மசாஸ்திர பரிபாலன ஸபை (9884655618, vdspsabha@gmail.com)

Interested Devotees in conducting Veda Sammelanams please contact:

Sri V G Krishnamurthy 9884058582, Sri S Krithivasan 9840964078 & Sri V Thiagarajan 9176931061

Facebook ID & Instagram - Veda Dharma Sastra Paripalana

Website - <http://vdspsabha.org>

Youtube Subscribe name:” Veda Dharma Sastra Paripalana Sabha”

Interested People in WhatsApp & Telegram Group for devotional msgs can share your Name, Gothram and Veda Shaka @ 9884655618.

Interested Devotees in conducting Vissha Upanysasm please contact:

S. Sivakumar - 9884036362, K. Rajagopal - 9884655518, M. Sundar -9840494696